

உடனடி வெளியீட்டுக்காக

இந்த விடுமுறைப்பருவத்தில் தீயிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பு குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 1, 2022) – இந்த விடுமுறைப்பருவத்தில் தீயிருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றிய முக்கியத்துவத்தை ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பு குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டுகிறது மற்றும் வருடாந்திர நிகழ்வாக என்ப்ரிட்ஜ் (Enbridge) நிறுவனத்தினால் நிதியாதாரம் வழங்கப்படுகிற 12 நாள் தீ பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

தீ விபத்துகள் எங்கும், எந்த நேரத்திலும் நிகழலாம்; ஆனால் விடுமுறையில் ஈடுபடும் சுறுசுறுப்பு மற்றும் சலசலப்பு கவனச்சிதறல்களை உருவாக்குவது போல, நாம் சற்று அசந்துவிடும்போதுதான் பெரும்பாலும் தீ விபத்துகள் நிகழும். ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பானது, இந்தப் பருவத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறிப்புகளை 12 தலைப்புகளில் வழங்குகிறார்கள்:

நாள் 1: கிறிஸ்துமஸ் மரங்கள்

இந்த மரத்தின் அருகில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யுங்கள்- போதிய நீர் இருப்பதை தினமும் உறுதி செய்யுங்கள்.

நாள் 2: அலங்கார விளக்குகள்

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மற்றும் படுக்கைக்கு உறங்கச் செல்லும்போது அனைத்து அலங்கார விளக்குகளின் ஓயர்களை கழற்றிவிடுங்கள்.

நாள் 3: புகை எச்சரிப்பு அலாரங்கள்

உங்கள் வீட்டின் ஒவ்வொரு தளத்திலும் மற்றும் உறங்கும் பகுதிகளுக்கு வெளியிலும் புகை எச்சரிப்பு அலாரங்களைப் பொருத்துங்கள்.

நாள் 4: கார்பன் மோனாக்சைடு (CO) அலாரங்கள்

வேலை செய்யும் வகையில் இருக்கின்ற CO அலாரங்களை, அனைத்து உறங்கும் பகுதிகளிலும் பொருத்துங்கள்.

நாள் 5: வீட்டிலிருந்து தப்பிப்பதற்கான திட்டங்கள்

உங்கள் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து தப்பிப்பதற்கான வழிகளை வகுத்துக் கொள்ளுங்கள்.

நாள் 6: மின்சார ஓயர்கள்/செருகும் இடங்கள்

மின்சார ப்ளக் செருகும் இடங்களில் அளவுக்கு அதிக மின்சுமையை உபயோகிக்காதீர்கள்.

நாள் 7: கையில் எடுத்துச் செல்லும் ஹீட்டர்கள்

அறையைவிட்டு வெளியேறும்போது கையில் எடுத்துச் செல்லும் ஹீட்டர்களின் மின்சார ப்ளக்-ஐ கழற்றி வையுங்கள்.

நாள் 8: மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டு இருக்கும் அறையைவிட்டு வெளியேறும்போது அவற்றை அணைத்துவிடுங்கள்.

நாள் 9: தீக்குச்சிகள்

குழந்தைகள் கைக்கு கிடைக்காதபடி தீக்குச்சிகள் மற்றும் லைட்டர்களை தூர வையுங்கள்.

நாள் 10: சமையல் செய்தல்

சமைப்பதே வீடுகளில் தீப்பிடிப்பதற்கு #1 காரணமாகும். சமையல் செய்யும்போது சமையலறையிலே **இருங்கள்**. சமைலறையை விட்டு வெளியே சென்றாகவேண்டும் எனும்போது ஸ்டவ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள்.

நாள் 11: புகை பிடிப்பவர்களின் பொருட்கள். உயிரைக் கொல்லும் தீ விபத்துகளுக்கு, புகைபிடித்தலே முக்கிய காரணமாகும். கீழே விழுந்துவிடாத பெரிய, ஆழமான சாம்பல் கிண்ணங்களைப் பயன்படுத்தவும். புகை பிடிப்பவர்களை வெளியில் சென்று புகை பிடிக்க ஊக்குவிக்கவும். அக்கறையில்லாமல் பால்கனியில் இருந்து சிகரெட்டை சுண்டி வீசாதீர்கள். தாவரங்களை வளர்க்கும் தொட்டிகளில் சிகரெட்டுகளை அணைக்காதீர்கள்; அதில் இருக்கின்ற காய்ந்த சருகுகள், துண்டாக்கப்பட்ட மரத்துண்டு மற்றும் மரப் பட்டை ஆகியவை எளிதில் தீப்பிடிக்கும். படுக்கையில் இருந்தபடி புகைபிடிக்காதீர்கள். சிகரெட் நுனி மற்றும் சாம்பலை நீங்கள் அப்புறப்படுத்துவதற்கு முன், அவை வெளியே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை தண்ணீரில் அல்லது மணலில் இடுங்கள். ஒரு உலோகக் கொள்கலனில் சாம்பலைக் காலியாக்கி - குப்பைத் தொட்டியில் அல்ல - அதை வெளியே வைக்கவும். தூக்கக் கலக்கத்தில் அல்லது மது போதையில் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும் - புகைபிடித்தல் தொடர்பான பல தீ விபத்துகளுக்கு மதுபோதையும் ஒரு காரணியாகும்.

நாள் 12: பொறுப்புணர்வுடன் இருங்கள்

மது மற்றும் கேளிக்கை கொண்டாட்ட விஷயங்களை பொறுப்புடன் உபயோகியுங்கள். மதுவின் அல்லது கொண்டாட்ட விஷயங்களின் தாக்கத்தில் இருக்கும்போது சமைக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் அல்லது வாகனம் ஓட்டாதீர்கள்.

இந்த விடுமுறைப்பருவத்தில் தீயிலிருந்து பாதுகாப்புடன் இருப்பது எப்படி என இங்கு படியுங்கள்.

அறிஞர் கூற்றுக்கள்

“இது குடும்பங்கள், நண்பர்களுக்கான கொண்டாட்டம் நிறைந்த பருவமாகும், மேலும் விடுமுறை அவசரத்தில் தவிர்க்க முடியாத கவனச்சிதறல்களும் ஏற்படுகின்றன. ப்ராம்ப்ட்டன் குடியிருப்பவாசிகள் பாதுகாப்புடன் கொண்டாட நினைவூட்டப்படுகிறார்கள். ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பு வழங்குகின்ற இந்த உதவிக்குறிப்புகளை மனதில் வைத்து, உங்கள் விடுமுறைகளை வேடிக்கை நிறைந்தாக மட்டும் இல்லாமல் பாதுகாப்பாகவும் இருப்பதை நீங்கள் உறுதிசெய்யலாம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் பாதுகாப்பையே பரிசாக கொடுங்கள். ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பின் 12 நாட்களுக்கான தீ பாதுகாப்பு பற்றிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், விடுமுறைக் காலத்தை அனைவரும் பாதுகாப்பாக அனுபவிப்பதை உறுதிசெய்ய நீங்கள் உதவலாம்.”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஆண்டின் இந்த சமயமானது, வேடிக்கை மற்றும் பண்டிகைகள் நிறைந்தது, இருப்பினும் வேடிக்கையில் முனைப்பாக இருந்தாலும், தீ பாதுகாப்பை நாம் அனைவரும் மனதில் வைத்திருப்பதுவும் முக்கியமாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான மற்றும் பண்டிகைக் கால விடுமுறையை உறுதிசெய்ய, எங்கள் 12 நாட்கள் தீ பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை மீள்பார்வையிட, www.bramptonfire.com க்கு வருகை தரவும்; இது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இந்த விழாக்கால விடுமுறைப்பருவத்தை பாதுகாப்புடன் வைப்பதை உறுதி செய்யும்..”

- பில் போயெஸ், தீயணைப்பு துறைத் தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பழக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca